# **BUSINESS LINE-16TH SEPTEMBER 2020**

## Apollo Hospitals Enterprise Limited Corporate Identity Number : L85110TN1979PLC008035

Regd. Office : No. 19 Bishop Gardens, Raja Annamalaipuram, Chennai - 28, Tamil Nadu Tel. +91-44-28290956, Fax.+91-44-28290956 Email: investor.relations@apollohospitals.com, Website : www.apollohospitals.com



### Extract of Statement of Unaudited Financial Results for the Three Months Ended June 30, 2020 (Rs. in Lakhs, exce per share data)

cept

+

		St	Standalone				Consolidated	ted
Particulars	Three months ended 30/06/2020	Preceding Three months ended 31/03/2020	Corresponding Three months ended 30/06/2019	Previous year ended 31/03/2020	Three months ended 30/06/2020	Preceding Three months ended 31/03/2020	Corresponding Three months ended 30/06/2019	Previous year ended 31/03/2020
	Unaudited	Refer Note 3	Unaudited	Audited	Unaudited	Refer Note 3	Unaudited	Audited
Total Income from Operations (net)	1,96,321	2,57,138	2,23,394	9,80,534	2,17,922	2,92,638	2,58,175	11,27,377
Net Profit / (Loss) for the period (before Tax, Eventional and/or Extraordinary Items)	(18,592)	11,123	12,082	51,801	(26,700)	8,534	9,440	45,869
Net Profit / (Loss) for the period (before Tax, after Exceptional and/or Extraordinary Items)	(18,592)	27,558	12,082	68,236	(26,700)	28,364	9,440	65,699
Net profit / (Loss) for the period after tax (after Exceptional and Extraordinary items)	(14,911)	20,562	7,931	47,025	(22,624)	20,960	4,915	43,180
Total Comprehensive Income for the period [comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)	(15,072)	20,613	8,066	47,100	(22,780)	21,404	5,054	43,120
Paid up Equity Share Capital (Face value of Rs.5/- each)	6,956	6,956	6,956	6,956	6,956	6,956	6,956	6,956
Other Equity				3,91,897				3,26,209
Earnings Per Share of Rs. 5/- each								
Basic	*(10.72)	*14.78	*5.70	33.80	*(14.97)	*15.77	*4.11	32.70
Diluted	*(10.72)	*14.78	*5.70	33.80	*(14.97)	*15.77	*4.11	32.70
								* Not Annualised
1 The above is an extract of the detailed format of financial results (both standalone and consolidated) for the three months ended June 30, 2020 filed with stock exchanges under Regulation 33 of the SEBI (Listing	at of financial result	s (both standalone a	and consolidated) for th	e three months ende	d June 30, 2020 filed	l with stock exchanges	under Regulation 33	of the SEBI (Listing

1. The above is an extract of the detailed format of financial results (both standalone and consolidated) for the three months ended June 30, 2020 filed with stock excha Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results are available on the stock exchange websites www.nseindia.com company's website www.apollohospitals.com and www.bseindia.com and also the

2. The The unaudited standalone and consolidated financial results of Apollo Hospitals Enterprise Limited ("the Company") for the three months ended June 30, 2020 have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meetings held on September 14, 2020 and have been subjected to limited review by the statutory auditors.

3. The financial results (both standalone and consolidated) for the three months ended March 31, 2020 are the balancing figures between the audited figures in respect of the full financial year and the unaudited year to date figures for the period ended December 31, 2019 which were subject to limited review,

4. The The listed non-convertible debentures of the Company aggregating Rs. 50,000 lakhs as on June 30, 2020 are secured by way of first charge on the Company's properties and the asset cover thereof exceeds hundred percent of the principal amount of the said debentures.

5. Pursuant to the Scheme of Arrangement ('the Scheme'), duly sanctioned by the National Company Law Tribunal (NCLT) vide order dated August 3, 2020, with effect from April 1, 2019 ('Appointed date'), the front-end retail pharmacy included in the standalone pharmacy segment is transferred to Apollo Pharmacies Limited ("APL"), a wholly owned subsidiary of Apollo Medicals Private Limited (AMPL) for an overall cash consideration of Rs.52,780 lakhs. In accordance with Section 230 of the Companies Act, the Company filed the NCLT order with the Ministry of Corporate Affairs (Registrar of Companies) on September 1, 2020. Consequent to the filing, the Scheme became effective from September 1, 2020 ('effective date').

As per the Scheme, the Company shall account the transfer of assets and liabilities pertaining to the front-end retail pharmacy upon the Scheme becoming effective. Consequently, no impact of the aforesaid transfer have been given effect in the above results. The front-end retail pharmacy does not constitute a separate component under Ind AS 105 Non-current Assets Held for Sale and Discontinued Operations and represents a portion in the standalone pharmacy segment. Consequently, the transfer of front-end retail pharmacy has not been presented as a discontinued operations.

The Company holds 25.5% of the equity shares in AMPL as on the effective date.

6. The Board of Directors approved at its meeting held on February 13, 2020 the proposal for merger of the following wholly owned subsidiary companies with the Company

Apollo Home Healthcare (India) Limited and Western Hospitals Corporation Private Limited

b a

The Company is in the process of submitting the requisite applications with NCLT seeking dispensing of conver ing shareholders/creditors meetings of the Company.

7. The Management has considered the possible effects if any that may result from the pandemic relating to COVID-19 on recoverability of receivables, and impairment of assets. The Company has considered internal and external information up to the date of approval of these financial results. Based on the current indicators of future economic conditions, the Company expects to recover the carrying amount of these assets. The actual outcome of these assumptions and estimates may vary in future due to the impact of the pandemic. The Company will continue to monitor any material changes to future economic conditions and the consequent impact on its business, if any, and any significant impact of these changes would be recognized in the financial results as and when these material changes to economic conditions.

00

The proceedings initiated against Imperial Hospitals and Research Centre Limited, a subsidiary company, by the Government of Karnataka alleging, non-compliance of certain conditions associated with the allotment of land, has been stayed by the Honourable High Court of Karnataka on April 27, 2018. Based on legal opinion, the management is of the opinion that it has adequate grounds to demonstrate compliance with applicable conditions and therefore the proceedings are not sustainable. There have been no further developments during this quarter.

Place : Chennai Date : 14th September, 2020

•••

CH-X

for APOLLO HOSPITALS ENTERPRISE LIMITED

DR. PRATHAP C REDDY Executive Chairman

### ගසිසහි 🖄 ලි උ බ

★ கன்னியாகுமரி வாழைப்பழம் ★ விழுப்புரம் சிறுதானியங்கள் \star தர்மபுரி, சேலத்து மாம்பழம், தேங்காய்

### "சிறப்புக்குரிய விவசாய நிலங்கள்'': பொன்னையன் தலைமையிலான வளர்ச்சி கொள்கை குழு அரசுக்கு கோரிக்கை

சென்னை, சேப். 16 'கன்னியாகுமரியின் வாழைப்பழம், விழுப்பரத்தின் சிறு தானியங்கள், தர்மபுரி, சேலத்தின் மாம்பழம், தேங்காய்... இப்படி பன்மதத் தன்மையின் சிறப்பு விவசாய திலங்களை உயிரி பன்ம மையங்களாக தன்மையின் "நறப்பு லிவுசாய இச்சுட்டத்தல் முன்னைப் தலங்களை உயிர் கம்ம வயங்களாக எதீப் சக்சேன் கூறுக்கு ந தறில்காக வெண்டும் என்ற அரசுக்கு தலைமை செயலானர், கற்றுக்கு தலைமை செயலானர், கற்றுக்கு ந நியார்ணையன் தலைமையினான மற்றும் வாக்துறை) முனைவி, மற்றல் வளர்ச்ரிக் கொள்கைக்குமு வைப்பதுத்தவற் முனைவி, வைற்று கிட்டத்துரு முன்னான் முதன்மை தலைமை வைப்பதுக்கும்பு, கொள்கைக் பருதனவலர் மற்றும் தலைமை தலைமை கைப் குற்று கப்பிரம் பன்முக்துகள்மைக் பருதனவலர் மற்றும் தலைமை தலைமை தலை குற்று கப்பிரம் பன்முக்துகள்மன் குறில் தட்டத்துரு, முதன்னம் குற்றுக்கு தலைப்பதனவலர், வாத்துறை) குற்றுக்கு கடல் கைப்பதுகவலர் மற்றுக்கு கைப்பதுகவலர், கைப்பதுகலைம் தலைமை கைப்பதுகையலர், வாத்துறை குற்றுக்கு கடல் கைப்பதனைம் குற்றுக்கு கடல் கைப்பதனைவர் மற்றும் தலைவர் கண்டுக் டடல் தற்றக்குதல் கண்டுக்கு கடல்படுத்துகல், கடல் கண்கி கடல் குற்றுக்கு கள் கண்கைக் குழு, மக்கள் தொகைக்கு குற்ற மன்னைக்கு குழு வைகைக்கு கைக்கு கை கைக்குக்கு வான்கைக் குழு வைக்கு கைக்கு கைக்கு குற்று கைக்குக்கு கைக்கு கைக்கு கைக்கு குற்று கைக்கு கைக்கு குற்று கக்கு கைக்கு கைக்கு கைக்கு குற்றுக்கு குற்று குற்றுக்கு கைக்கு கைக்கு

சென்னை, செப், 16

மறில வளர்ச்சிக் கொள்கைக் குழலின் (ழல்களன் மறிலத் திட்டக் குழு) தானைத் தலைவர் சி. பொன்னையனின் தலைமையில் எழிலாத்தில் நடைபெற்றது. இக்கட்டத்தில் முனைவர், தலைமை செயலாளர், சுற்றுக்குழல் மற்றும் சன்தேனைர் முனைவர், தலைமை செயலாளர், சுற்றுக்குழல் மற்றும் சன்தினைற் முனைவர், தலைமை செயலாளர், சுற்றுக்குழல் மன்பாதுகாவலர் மற்றும் தலைமை வன்பாதுகாவலர் மற்றும் தலைவர் வன்பாதுகாவலர் மற்றும் தலைவர் வன்பாதுகாவலர் மற்றும் தலைவர் வன்பிலாதகாவலர் மற்றும் தலைவர் வனர்வாத்து (முதன்னம் தலைவை வனர்வாத்து, (மதன்னம் தலைவை வனர்வாத்து, குழுக்கும் தலைவர் செயலர், மற்றுல வளர்ச்சிக் கொள்கைக் குழு) முறைவர், டி. க. அச்சனா கல்யானதி, (குழுமத் தலைவர் (தலப் மன்பனத் குழும் வளர்ச்சிக் கொள்கை கான்கைக் குழும் தன் வளர்ச்சிக் கொள்கைக் குழும் தால் வளர்ச்சிக் கொள்கைக் குழும் தால் வளர்ச்சிக் கொள்கைக் குழும் தால்

மக்களின் உயிரி பன்ம பதிவேட்டில் கடல் உயிரி பன்மத்தை இணைத்தல். சந்தனமரங்களைப் பாதுகாக்க தேதிச உயிரி பன்ம ஆணையத்தின் உயிரி பண்ம பயன் பஞிர்வு நிதியிலருத்து நிதி உதவி அளித்தல்,

பலம் மதலி அளித்தல், உயிரி பல்ம பகுதிகளின் அழுகியல் அப்சங்கள் உயிரி பல்ம பயன் பகிரம்வில் சேர்த்தல், உயிரி பல்பங்களை ஆவணப்படுத்த பெறிற மர்கள் தேவை மரல் பூரத்தனரம் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை பற்றி

மாவட்டத்தோறும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை பற்றி ஆவனங்களை உருவாக்கப்பட்டு பயிற்சி குறித்து விவாதிக்கப்பட்டது. எனிய மனிதரும் பங்களிக்கும் வகையில் உயிரி பன்ம பாதுகாக்க

, பங்களிக்கும் |ன்ம பாதுகாக்க உருவாக்கப்பட

குழது யலம் நகைப்படது. என்ய மன்தரும் பங்கள்க்கும் வகையில் உமிரி பன்ம பாதுகாக்க கட்டமைப்பு உருவன்கப்பட வேண்டும், கண்கியாகும்பியின் வானும்பழம், வீழ்ப்பாத்தின் நெதுகானியக்கள், தர்மடரி மற்றம் சேலத்தின் மாம்பழம், தேக்காய் மற்றும் பல மன்முகத்தன்மையின் திற்பான விவசாய பகுதிகளாக அடையாளம் இலங்களை கல்லாலை திற்பான விவசாய பகுதிகளான அடையாளம் இலங்களை கல்லாலும். மீன்பிடித்தல், இறைச்சி மத்தப்படுத்தக் இறைக்களை பால்ம்பிருத்தப்படும் மன்படிகளாக ஆல்லாம்படுத்துகப்படுத்துக் வேன்றும். மலைவாழ் பகுதிகளில் யால்முக்குக்பட்டித்துக் பெருத்தன் வேன்றும். மலைவாழ் பகுதிகளில் யால்முக்குப்படுத்துக்படுத்து வேன்றும். மன்மை தல்லாமுக்குப்படுத்து வேன்றும். நகர்ப்புறக்களின் உயிரி பண்ம தல்து என்று ஆறிவறுத்தப்படும் பன்ம ஆணைடி தலைவர், மன் மற்றுக்கு விரி பன்ம ஆணைடித்துமை விரி பன்ம ஆணைடி தலைவரு பக்கிய கான விறை துறைப்புக்கு விரி பன்மை ஆறிவறுத்துப்படுக்கு வன்றும். வன் முதிகையில் குறிரு வின்கேட்கை, வுடிகினர்.

மருத்துவ கொரோனா ாலசசை லகாரோனா வைரஸ் பாதித்தவர்களிடம் ச பலன் குறிக்கா ு ல் தொற்று சிகிச்சையின் பாதித்தவர்சுளிடம் சங்கச்சையான பலன் குறித்து சித்த மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சி தொடங்கியுள்ளதை கலெக்டர் ம.ப.சிவன்அருள் கலைகடர பார்வையிட்டார். தருப்பத்தூர் ஐரேலார்பேட்டை வண்ஸார் மாவட்டம் ஹாட்டு

திருப்பத்தூர், செப். 16-திருப்பத்தூர் அக்ஹாரம் சித்த ருத்துவ சிகிச்சை மையத்தில்

ஜபிலாரிபேட்டை மறாட்டு அஸியம் அக்குமாற் கொரோன வைரல் தொற்று கோ பாறிப்படைத்தவர்களுக்கு சிகிக்கை அளிக்க அமைக்கப்பட்டுள்ள சித்த மரத்தவ சிறப்பு கிகிகை மையத்தில் இது நாள் வனைில் 207 பேர் அனுமதிக்கப்பட்டு 201 பேர் முதல் பரிசோதனைபிலேயே 6 வது நாள் வடுகளுக்கு திரும்ப்புள்ளனர். எஞ்சியிரதுக் 6 பேரும் அடுத்த வாரத்தில் சிகிக்கை முடித்து வரித்தில் சிகிக்கை முடித்த நாள் வருகளுக்கு தரும்பயுள்ளனர். எஞ்சியிருந்த 6 பேரும் அடுத்த வருத்தில் சிகிச்சை முடித்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். தற்போது 56 பேர் சிகிச்சையில் இருந்து நகின்றனர். இந்த நிலையில் மத்திய மருத்துவ வருகில்

இந்த நலையல் பத்தய பருத்துவ ஆராம்ச்தி வைப்தீற்கு ஒப்பத்தொடு நருட்பத்துள் அச்சுஹாரம் சித்த கொரோளை வைரல் தொற்று நோய்க்கு தெக்கு மருத்தவம் சார்த்த மருத்துகளின் ஆய்வினை முறையாக தொடங்கும் வீதமாக சொரோன வைரல் நோய் தொற்று பாதித்த குறிப்பிட்ட



தோயளிகளின் அனுமதியுடன் அவரிகளுக்கு வழங்கப்படும் நித்த மருத்துகள் வழங்கப்படும் நித்த மருத்துகள் தேரயாளியின் உடல் நிலையினையும், நித்த மருதிதகன் எடுத்துக்கொண்ட பின் தேரயானியின் உடல் நிலையின் மாற்றத்தையும் ரத்த மாநிரிகளை சேகரித்து பரசோதனைகளுக்கு அனுப்பிட இன்று 20 பெருக்கு ரத்த மாநிரிகள் தேரிகமாக பாரிவையிட்டார். தெரையாக பாரிவையிட்டார். சேகரிக்கப்படுவதை "கூட்டை தோடியாக பரிவைமிட்டார். பின்னர் இந்த ஆராய்ச்சியில் டித்த மருத்துவரிகளின் இறமையை வெளிக்கொணரும் விதமாக ஆராய்ச்சி அமைய வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தார்.

திருப்பத்தூர் சித்த மருத்துவ சிகிச்சை மையம்:

எடுக்கப்பட்ட ரத்த மற்றிகள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு குராய்சீசிகள் அனைத்தும் மத்திய அறின் ஆராய்சி நிலையம் முலமாக தேரடியாக நடத்தப்படவுள்ளது. இந்த ஆய்வின் மூயல் கொரோணை வைரஸ் குருந்து தோம்க்கு சித்த மருத்துவ மருத்துகள் மனதனலிலும் உட குன்னதும் எவ்வாற பயன்ள்ளதாக கள்ளது என்பதை தோியவரும். இந்த நிகழ்சிலின்போது மலைட்ட சித்த மருத்துவ கலுவலர் மரு. கிக்கன்னம்பில், சித்த மருத்துவரை மரு.விக்ரம், மரு. அருள், வேலூர் பற்று யகரிவி சித்த மருத்துவ

மருத்துவர் மரு.பாஸ்கர் பணியாளர்கள் உடனிருந்தனர். மற்றும்

### திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் 21ந் தேதி முதல் செமஸ்டர் தேர்வு

திருச்சி, செப்.16– தமிழக அரசு கொரோனா பொதுமுடக்கத்தால் அறிவுறுத்தியது. ஹதியாண்டு மாணவர்களின் ஆகன்பேரில் ருவத்தேர்வு செப்டம்பர் பல்கலைக் கூடு இறுதியாண்டு பருவத்தேர்வு பருவத்தோவு 21 முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தால் இறுதியாண்டு மாணவர்களின் ூக்கி

ுறுத்தியது. அதன்பேரில் பல்கலைக் ச செயல் \_\_\_\_\_தன்பேரில் பாரத்தாசன் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் 140க்கும் மேற்பட்ட கல்லாரிகளில்

ഞ്ഞ வே தேர்வுகளை எழுத இருக்கும் மாணவர்கள் தயாராக இருக்குமாறும் மாணவர்களின் செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி விவரங்களை அந்தந்த ஆகிய விவரங்களை அந்தந்த கல்லூரி முதல்வர்களிடம் தெரிவிக்குமாறும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷை தேஷனல் அமெச்சூர் பாடிபில்டாஸ் அசோசியேஷன் மாநில தலைவராக பெறுப்பேற்ற இ. சசிசின் மணி தேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மு.வெற்றிவேந்தன், பொம்பூசேகர், இரா.முரளிமுருகள், டசும். வெங்கடேஷ், கே.சரவணன், ஆர். ஸ்ரீதர், டி.எஸ்ரா ஆகியோர் உடன் இருந்தனர். S

முகவரி ம	ஜேஸ்வேரி அசோக், கணவர் பெயர் அசோக் விஸ்வநாத், நிரந்தர னை எஸ். 323, 11வது தெரு, விடுதலை நகர், சுண்ணாய்பு
கொளத்தூர் மற்றும் கர்	, கோவிலம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு coo 129 போகைய வசிப்பிடம் ப்ளாட் என்ர. 7D2. ஹெமின்ஸ் இன்செலி
பார்க், பன்ப	ழய மகாபலிபுரம் ரோடு, படுர், செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்தாடு பூசிய நான் படூர் மற்றும் கோம்பாக்கம் இடையேயான பகுதியில
9/09/2020	் அன்று ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது (1) மனை
சைதாப்போ	வாரகாபுரியில் அமைந்துள்ளது, என். 177, மாடம்பாக்கம் கிராமம், _டை தாலுக்கா, செங்கல்பட்டு மாவட்டம், சர்வே என். 670
மற்றும் வில கென்னென்	by தீரணம் ஒரு கிரவுண்ட் மற்றும் 168 சதுர அடி (2568 சதுர அடி). னைபதிவு மாவட்டம், தாம்பரம் துணை பதிவு மாவட்டம், செயின்ப்
smooth water	ண்ட் பஞ்சாயத்து யூனியன் எல்லையில் அமைந்துள்ளது. தாம்பரம்
anden_ o	ிவு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவண் என். 9727/1982 7/12/1982 தேதியிட்ட அசல் விற்பனை பத்திரம் (2) மனை என். 4,
ாஜேந்திரா	நகர், சரவே என், 3/1(பகுதி) வெள்ளன்சேரி கிராமம், செங்கல்பட்டு ஸ்றும் மாவட்டம், விஸ்தீரணம் 2400 சதுர அடி, செங்கல்பட்டு
ीकाक्या तक	னை பகிவாளர்–11 அல்வலக்கில் பகிவ செய்யப்பட்ட அவண
ennik a	1983 கொண்ட 14/03/1983 தேதியிட்ட அசல் விற்பனை பத்திரம் தன் நகலை தொலைத்துவிட்டேன். மேற்கண்ட ஆவணங்களை
a color (a) rates a	ப்பவர் மேற்குறிப்பிட்டுள்ள என்னுடைய தற்போதைய முகவரியில் ன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

(உயில் மற்றும் உயில் இ

200 (CD)

வைகிருஷ்ணமூர்த்தி	பொ. சாந்தினி ஜேஸ்மின்
கே. ஜே.எஸ். பிரேம்குமார்	உதவிப் பதிவாளர்
மனுதாரர்களின் வழக்கறிஞர்	முதலேற்பு பிரிவு–1
341, வழக்கறிஞர்கள் சட்ட அறை	உயர்நீதிமன்றம்
2ம் தளம், உயர்நீதிமன்றம், சென்னை- 104	சென்னை-104

### INDO-TECH TRANSFORMERS LIMITED


. Office : Survey No. 133-210, Illuppapath Village, Near Sajaku Kandreppuram (Dir), Tamilnedu - 631361 CIN: L291131N1992PLC022011; Website: www.prolecge.in; saster@prolec-geindia.com, Tel: +914430289654; For: 01437

STATEMENT OF UNAUDITED	FINANCIAL DESULTS
FOR THE QUARTER ENDE	D JUNE 30, 2020

30-Jun-20 (Unoudited) 1,674 [507]	31-Mar-20 (Auditecij 3,862	30-Jun-19 (Unnucited) 4,142	31-Mar-20 (Audited) 21,075
1,674	3,862		
6-010		4,142	21.076
(507)	7755780		41,0/5
	(103)	(86)	10
(507]	(103)	(86)	10
(607)	(103)	(86)	192
(507)	(111)	(86)	136
1,062	1,062	1,062	1,052
[4.77]	(0.97)	[0.81]	1.81
ick End anges priotions 2015 te at www.prol	oncer Regula 5. The full form lease in and a	ton 33 of the rat of the hinar	SEBI (Listing reiol Results
For I	NDO-TECH T		
		Mr. Shridho	Pinetto
	(507) (507) 1,062 (4.77) (4.77) (5 End surgers get@to=to=2013 te_ot www.prol over-restinding.co	(507) (104)   (507) (104)   (507) (104)   (507) (104)   (507) (104)   (507) (104)   (507) (104)   (507) (104)   (507) (104)   (507) (104)   (507) (104)   (507) (104)   (507) (104)   (507) (104)   (507) (100)   (507) (100)   (507) (100)   (507) (100)   (507) (100)   (507) (100)   (507) (100)   (507) (100)   (507) (100)   (507) (100)   (507) (100)   (507) (100)   (507) (100)   (507) (100)   (507) (100)   (507) (100)   (507) (100)   (507) <td>35271 (100) (84)   (8327) (100) (84)   (8327) (101) (86)   1,052 1,062 1,062   (4,77) (0,97) (10,81)   Storman Ubundher Frencet Bundher Stormag et House ther KL Gal angewaren Storgkeiten 23 Ubundher Stormag et House (6,61)</td>	35271 (100) (84)   (8327) (100) (84)   (8327) (101) (86)   1,052 1,062 1,062   (4,77) (0,97) (10,81)   Storman Ubundher Frencet Bundher Stormag et House ther KL Gal angewaren Storgkeiten 23 Ubundher Stormag et House (6,61)

Apollo Hospitals Enterprise Limited

Corporate Identity Number: L85110TN1979PLC008035 Regd. Office: No. 19 Bishop Gardens, Raja Annamalaipuram, Chennai - 28, Tamil Nadu Tel - 491-44-28209056, Ex-91-44-28209056 Email: investor.relations@apollohospitals.com, Website: www.apollohospitals.com



The above is an extract of the detailed format of financial results (both standalone and coreolicated) for the three months ended June 30, 2020 field with stock exchi Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results are available on the stock exchange websites awarseinda.com company's websites www.apolichopsites.com. 33 of the SEBI (Listin

audicad standalone and consolidated financial results of Apollo Hospitals Enterprise Limited (the Company) for the three months ended June 30, 2020 have been reviewed by the Audit Committee and ved by the Board of Directors at their meetings held on Sectember 14, 2020 and have been subjected to limited review by the statutory auditors.

The financial results (both standalone and consolidated) for the three months ended March 31, 2020 are the balancing figures between the audited figures in respect of the full financial year and the unaudited year to date figures for the period ended December 31, 2019 which were subject to limited review. reof exceeds

The listed non-convertible determines of the Company as graphting BS, 50,000 IABN as on June 30,2020 are secured by vay of first charge on the Company's properties and the asset ocuer thereof exceeds hundred percent of the principal amount of the Solid Debonurs. Solarmant to the Soliterne of Amounteent (the Solemey), day studiented by the National Company law Titismant (NCLT) vide order dated August 3, 2020 with effect from April 1, 2015 (Appointed date), the front end testel pharmacy included in the standard phirmacy segment is transferred to Applie (harmony law Titismant (NCLT) vide order dated August 3, 2020 with effect from April 1, 2015 (Appointed date), the front end testel pharmacy included in the standard phirmacy segment is transferred to Applie (harmony metal subsidiary of Applie) for de order dated and the standard phirmacy segment is transferred to Applie (harmony metal date). The standard of the Solita date (harmony law Titismant (harmony law Titismant (harmony law Titismant (harmony law titismant and the standard applies) on solita date (harmony law to the standard phirmacy segment is transferred to Applie (harmony metal and the for the tester of harmony metal and the standard phirmacy segment is transferred to Applie (harmony metal and the form Applie (harmony chart) and for the tester of harmony metal and the standard phirmacy segment is transferred to Applie (harmony metal applies) on for an over calcol. Consequent to the filing, the Scheme became effective from tester for applies (harmony file) the North Corder with the Miristry of Corporate Affine (Registra of Companies) on Segment and the standard phirmacy segment is transferred to applies (harmony file) and the standard phirmacy segment (harmony file) and for the standard applies (harmony file) and for the file (harmony file) and for the standard applies (harmony file) and for the file (harmony file (harmony file (harmony file

shall account the transfer of assets and liabilities pertaining to the front-end retail pharmacy upon the Scheme becoming effective. Consequently, no impact of the aforesaid the above reads. The front-end retail pharmacy does not constitute a separate component under hid AS 108 Non-current Asset Hidd for Sale and Discontinued Operations indidone pharmacy segment. Consecutivity, the transfer of nont-end retail pharmacy has not been presented as a discontinued operations.

The Company holds 25.5% of the equity shares in AMPL as on the effective date.

The Board of Directors approved at its meeting held on February 13, 2020 the proposal for merger of the following wholly owned subsidiary companies with the Company,

Apollo Home Healthcare (India) Limited and Western Hospitals Corporation Private Limit

he Company is in the process of submitting the requisite applications with NCLI seeking dispensing of convening shareholders/creditors meetings of the Company

Management has considered the possible effects if any that may result from the pandemic relating to COVID-19 on receive nail and external information up to the date of anoroval of these financial results. Based on the current indicators of future rability of receivables, and impairment of a recommin conditions, the Company expect ema and astema internation up to the date of approval of these financial results. Based on the current indicators of future commit conditions, the Company expects to recover the carry ray amou seasests. The outductione of these assumptions and estimates may any infure due to the impact of the parted-teric. The Company and continue to monitoriary instance to future com-notions and the consequent impact on its business, if any, and any significant impact of these changes would be recognized in the financial results as and when these material changes to economic notions and the consequent impact on its business, if any, and any significant impact of these changes would be recognized in the financial results as and when these material changes to economic of the second second

proceedings initiated against imperial Hospitals and Research Centre Limited, a subsidiary company, by the Government of Kamatalia alleging, non-con ment of land, has been stayed by the Honourable High Court of Kamatalia on April 27, 2018. Based on legal opinion, the management is of the opinion blance with applicable conditions and therefore the proceedings are not substrainable. There have been to kuttred developments during this quarter. that it has adequate grounds

Place : Chennai Date : 14th September, 2020

for APOLIO HOSPITALS ENTERPRISE UNITED DR. PRATHAP C REDDY Executive Chairman

கல்லூரிகளில் பயிலும் கொரோன 6 பாதுமுடக்கத்தால் பம்லும் இளங்கலை இறுதியாண்டு மாணவர்களின் முதுகலை மாணவர்கள் சுமார் பருவத்தேர்வு ஒத்தி 90 ஆயிரம் பேருக்கு வரும் வைக்கப்பட்டது. அதன்பிறகு, செப்.21 முதல் செப்.30 வரை செப். இறுதிக்குள் தேர்வுகளை தேர்வுகள் நடத்தப்படும் நடத்திட வேண்டும் என என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இத்தேர்வுகள் குறித்த சுற்றறிக்கை ஒரிரு நாள்களில் வெளியிடப்படும். இறுதியாண்டு இளங்கலை

PIA